

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, JUNE 8, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 1st day of June, 1900, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, appear before me at my office at Puttalam and make claim to the said land or to some interest therein :

I, Henry William Brodhurst, Assistant Government Agent of the District of Puttalam, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

H. W. BRODHURST, Assistant Government Agent.

Description of Land referred to.

The land commonly called or known as Karuwalahahena, situated in the village Pulandiyawa in Karambe pattu of the Demala hatpattu of the Puttalam District, in the North-Western Province, containing in extent 3 acres 3 roods and 6 perches, shown as lots A and B, according to the survey authenticated by S. J. C. More, Esq., for Surveyor-General, bearing date the 23rd March, 1900, a certified copy whereof is hereunto annexed, and bounded as follows: north by Attanda-wa jungle, south by tank and cleared jungle claimed by natives, east by Attanda-wa jungle, and west by old field claimed by natives.

විෂි 1900 ක්වූ ජුනි මස 1 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුලතදී පුතලමේ කවිවේරියට ඇවිත් මා ඉදිරියේ පෙනීසිට මිත්පසු සඳහන්වෙන්නාවූ ඉඩමට යම් අයිතිකමක් තිබෙන අයෙක් සවකීය ඉඩමට හෝ එකී ඉඩමෙන් අර්ඳයකට යම් උරුමයක් කියා සිටියොත් මිස නැත්නම් පුත්තලම් දිස්ත්‍රික් කුවේ උපළුපත්තන; නවු හැන්රි විලියම් බ්‍රොඩ්හර්ස්ට් යන මම විෂි 1897 වන සහ විෂි 1899 වන පලමු වෙනි අඤ්චණත්වලින් මට ලැබී තිබෙන බලපූර්වත්කම කරණකොටගෙන මේ දැන්වීමෙන් ඉඩදුන් කාලය ගෙවෙන දිනේදී එකී ඉඩම රාජසත්තක ඉඩමක්ය කියා මගේ අත්සන ඇති ලියවිල්ලකින් මා විසින් ප්‍රකාශකරණබව මෙයින් දනගත යුතුයි.

එච්. ඩබ්ලිව්. බ්‍රොඩ්හර්ස්ට්,
අණවුමේ උපළුපත්තන වමක.

ඉඩමේ විස්තරය.

වයඹ දිසාවේ පුතලමේ දිස්ත්‍රික්කුවේ දෙමලගත්පත්තුවේ කරඹැපත්තුවේ පුලන්තියාව යන ගම පිහිටා තිබෙන සාමාන්‍යවයයෙන් කරුවලගහ හේන කීසන නොහොත් ඒ නමින් දනගණ තිබෙන විෂි 1900 ක්වූ මාර්තු මස 23 වෙනි දින ධරණ සර්වේයර් ජනරල් උත්තාර්සේ වෙහෙවරට ඇස්. ජේ. සී. මෝර් මිනිදෝරුතැන විසින් සහතිකකරණලද සිතියමේ අත්දමට A සහ B අක්ෂර වලින් ඉඩම් කැබලි හැටියට ලකුනුකර දක්වන අක්කර 3 රූඩ් 3 පර්චස් 6 ඉඩම, ඊට මායිම්—උතුරට අත්දමුවා කැලේද, දකුනට වැව සහ වැසියෝ විසින් උරුම කියා හිඟින එලිකරණලද කැලේද, නැගෙනහිරට අත්දමුවා කැලේද, බස්නාවට වැසියෝ විසින් උරුම කියන පරණ වෙලද.


இந்தாற் சகலருமறியவேண்டியது இந்த அறிவித்தலின் திகதியாகிய 1900 ம் ஆண்டு ஜூன் 1 க் திகதி அவக்கம் முன்று மாசத்திற்குள் இதற்குப்பின் சொல்லப்பட்ட காணிக்கு உரித்துள்ளவர் யாராகுதலிருந்தால் அவர்கள் புத்தளம் மன்றத்தின் உதவி அரசாட்சி ஏசன்று ஹென்றி வில்லியம் பொறொட்டெஸ்ஸர் ஆகிய என் முன் புத்தளம் கச்சேரியில் வெளிப்பட்டு உரித்துக் காண்பியாதிருந்தால், 1897 ம் ஆண்டின் 1 ம் இலக்கக் கட்டளைச்சட்டத்தினாலும் 1899 ம் ஆண்டின் 1 ம் இலக்கக் கட்டளைச்சட்டத்தினாலும் எனக்குக் கொடுத்திருக்கும் அந் காரப்படியே உரித்துப்பேசாத காணிகைய என் கையொப்பமிட்டு எழுத்துமுலமாம் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்தவேன்.

எச். டபிள்யூ. பொறொட்டெஸ்ஸர்,
உதவி அரசாட்சி ஏசன்று.

சுறித்த காணியின் விவரம்.

வழக்கமாய் சறுவலஹழை எனும் பெயருடைய அல்லது அப்பெயரினால் அறியப்பட்டதும் வடமேன் மாணத்து புத்தளம மஸ்கிரிக்கின் தெமலஹற்பத்திலுள்ள கறம்பேபத்துகசுச்சேர்ந்த பூலண்டியாவ கிராமத்திலேயுள்ளதும் பரப்பில் 3 ஏக்கர் 3 ஶர் 6 பேர்ச்சஸ் அடங்கியதும் 1900 ம் வரு பகவணின் 23 ன் திகதி சேர்வையர் ஜெனலுக்காக எஸ். ஜே. சி. மோர் துரை அவர்களால் நிச்சயப்படுத்திய A யும் B யும் என்ற லொற்களுள்ள இதனோடணைத்திருக்கும் பிரதமபடத்தில் சொல்லிய காணிக் கெல்கைகளாவன :—

வடக்கு-அத்தண்டுவா காடு; தெற்கு-கிராமத்தாரால் உரித்துப்பேசப்படுகிற துப்பரவுண்ணப்பட்ட காடும், குளமும்; கிழக்கு-அத்தண்டுவா காடு; மேற்கு-கிராமத்தாரால் உரித்துப்பேசப்படுகிற பழைய வயல்.



Situation : Pulandiyawa village in Demala hatpattu.

Lot.	Name of Land.	Extent.
A	...	A. R. P.
B	Karuwalagahahena	1 2 20
	Do.	2 0 26

Surveyor-General's Office,
Colombo, March 23, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.